



ஸ்ரீ கோதாஸ்துதி ஸ்லோகம்-21

ரங்கேஸ்வரஸ்ய தவ ச ப்ரணயாநுபந்தாத் |
அந்யோந்ய மால்ய பரிவ்ருத்தி மபிஷ்டுவந்தஃ|
வாசாலயந்தி வஸுதே ரஸிகாஸ் த்ரிலோகீம் |
ந்யூநாதிகத்வ ஸமதா விஷயைர்விவாதை||
அர்த்தம்

ஹே பூமிதேவியே! ரங்கேச்வரனுக்கும் உனக்கும் உள்ள அந்நோந்ய ஸ்நேஹத்தால், அந்யோந்யம் மாலை மாற்றிக் கொள்ளும் பொழுது, அவ்வழகைத் துதிக்கிற பிரம்மவித்துக்களான பெரியோர்கள் பல கருத்துகளைக் கூறுவதான விவாதங்களால்(சிலர் உன் பகஷம் புகழ்ந்து பேசுவர்; வேறு சிலர் பெருமாளை உயர்த்திப் பேசுவர்; வேறு சிலரோ என்னில், நடுநிலைமையாளராகவே ஸமம் என்பர்) மூன்று உலகங்களையும் ஓசைமிக்கதுடையதாகச் செய்கின்றனர்.(ஸந்தோஷ ஆரவாரத்தால் இது நடக்கிறது).

ஸ்லோகம்-22

தூர்வாதள ப்ரதிமயா தவ தேஹ காந்த்யா |
கோரோசநா ரூசிரயா ச ரூசேந்திராயா: |
ஆஸீதநுஜ்ஜித ஸிகாவள கண்ட ஸோபம் |
மாங்கள்யதம் ப்ரணமதாம் மதுவைரிகாத்ரம் ||

அர்த்தம்

தன் திருவடி பணிபவர்கெல்லாம் மங்களத்தை
வழங்கும் மதுஸூதனனுடைய திருமேனியானது,
அருகம்புல்லின் நிறத்தைப் போல பசுமையான உன்
திருமேனியின் பச்சைக் காந்தியாலும்,
கோரோசனையைப் போன்ற லக்ஷ்மீதேவியின்
பொன்னிறத்தாலும், மயிலினுடைய (பல வர்ணங்கள்
நிரம்பியுள்ள) கழுத்தின் சோபையை உடையதாக
ஆயிற்று.

ஸ்லோகம்-23

அர்ச்யம் ஸமர்ச்ய நியமைர் நிகம ப்ரஸூரை: |
நாதம் த்வயா கமலயா ச ஸமேயிவாம்ஸம் |
மாதஸ்சிரம் நிரவிஸந் நிஜமாதிராஜ்யம் |
மாந்யா மநுப்ரப்ருதயோ஽பி மஹீக்ஷிதஸ்தே ||

அர்த்தம்

ஹே தாயே! மநு முதலான சூரிய வம்சத்தவர்கள்
எல்லோராலும் பெரிதும் பூஜிக்கப்பட்டவர்கள். அவர்கள்
பூமிதேவிஅம்சமானஉன்னுடனும், லக்ஷ்மியுடனும்
கூடியிருப்பவராயும், எல்லோராலும் பூஜிக்கத்தக்கவராயும்
ஸகல ஜகத்துக்கும் நாதனாயும் உள்ள எம்பெருமானை,
வேதங்களில் சொல்லப்பட்டவைகளாயுள்ள
ஸந்த்யாவந்தனம், ஓளபாஸனம், ஜபம் முதலிய

நியமங்களாலே நன்றாகப் பூஜித்து, அதன் விளைவாய்,
தன்னுடையதான பூமண்டலாதிபத்யத்தை, சந்திரசூரியர்
உள்ளவரையில் நெடுங்காலம் ஆண்டு வந்தனர்.

ஸ்லோகம்-24

ஆர்த்ராபராதிநி ஜநேஃப்யபிரக்ஷணார்த்தம் |
ரங்கேஸ்வரஸ்ய ரமயா விநிவேத்யமாநே |
பார்ஸ்வே பரத்ர பவதீ யதி தத்ர நாஸீத் |
ப்ராயேண தேவி வதநம் பரிவர்த்திதம் ஸ்யாத்||

அர்த்தம்

ஹே கோதாதேவியே! பகவான் விஷயத்தில் அநேக
குற்றங்களைச் செய்து கொண்டேயிருப்பவரும்,
அபராதம் செய்யும் கைஈரம் உலராதிருக்கும்
நிலையிலுள்ளவருமான பக்தர் கூட்டங்கள் அப்பொழுது
தான் சரணமடைந்திருந்த நிலையில், அவர்களை
சம்சாரபந்தத்திலிருந்து ரக்ஷித்திட, பெரிய பிராட்டி
பரிந்துரை செய்யும் சமயம், எம்பெருமான் அதனை
செவிசாய்க்காமல் இடது புறம் திரும்பும் பொழுது, நீ
மட்டும் இடது புறம் இல்லாமலிருந்து போயின்,
எம்பெருமான் திருமுகம் அந்தத்திசையில் திரும்பி,
நமக்கு பயநீக்கம் ஏற்பட வழியில்லாது போயிருக்கும்.
பராங்கமுகம் நம் ரக்ஷணவாயை அடைத்திருக்கும்.
எங்கள் உய்வு உன்னால் நிச்சிதமாகிறது .

ஸ்லோகம்-25

கோதே குணைரபநயந் ப்ரணதாபராதாந் |
ப்ரூக்ஷேப ஏவ தவ போகரஸாநுகூல: |
கர்மாநுபந்தி பல தாந ரதஸ்ய பர்த்து: |
ஸ்வாதந்தர்ய துர்வ்யஸந மர்மபிதா நிதாநம் ||

அர்த்தம்

ஹே கோதா தேவியே! போகச் சுவைகளை அனுபவிக்க
அநுகூலமானதாயும், வாத்ஸல்யாதி குணங்களாலே

சரணாகதர் அபராதங்களையெல்லாம் நீக்கிக்
கொண்டிருப்பதாயும் உதவுகிற, உன்னுடைய புருவ
நெளிப்புகள், அசைதல்கள் என்ன ஸாதிக்கின்றன பாராய்!
கருமங்களாலே, அவற்றின் தொடர் சங்கிலியாலே,
கட்டு பட்டவர்களுக்கு, உன் பர்த்தா, அவரவர் கர்மத்
தொடர்களுக்கு உரிய பலனை அவசியம் விரைவில் தர
வேண்டுமென்று எண்ணமுடையவர்.

அவருடைய(எதையும் இஷ்டப்படிச் செய்யவல்ல)
ஸ்வாதந்தர்யத்தால், கடும் வியஸனத்தை
வழங்குவான்.

(அவன்தரும் தண்டனைபொறுக்கவொண்ணாததாயிருக்கு
ம்). எப்படியும் இத்தகைய பலன்களுடைய மர்ம
ஸ்தானத்தை- உயிர்நாடியை தகர்த்து விடும் திறன்
பெற்றது உன் புருவ நெளிப்பு என்ற சக்தி.(உன்னைப்
பார்த்தால், உன் புருவ நெளிப்பு பார்த்தால், அது
விளைவிக்கும் ஆகர்ஷணத்தால், உன் நாதன் தம்
ஸ்வாதந்தர்யம் அழிந்து போகட்டும் என்று
விடுவானாம்).
